



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 03.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 1044/D/2020

திரு. பி. எம். ரவீந்திரராவ்,

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத்தகவல் அலுவலர்/

தலைமை ஆசிரியர்,

கர்நாடக சங்க மேல்நிலைப்பள்ளி,

தி.நகர். சென்னை-17.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	25.11.2019
மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனு பிரிவு 6(3)-ன்கீழ் மாற்றம் செய்த நாள்	29.11.2019, 06.01.2020
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	22.01.2020
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	30.12.2019
முதல் மேல்முறையீட்டு அலுவலரின் பதில் நாள்	-----
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	29.01.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் திரு. பி. எம். ரவீந்திரராவ், அவர்கள் மற்றும், பொதுத்தகவல் அலுவலர்/ திரு. R. திருமாவளவன், (தலைமையாசிரியர்) கர்நாடக சங்க மேல்நிலைப்பள்ளி, தி.நகர், சென்னை அவர்களும் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்கள்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் அனுப்பியுள்ள மனுவில், மனுதாரர் சென்னை தி. நகரிலுள்ள கர்நாடக சங்கத்தின்

உறுப்பினர் என்றும், அவர் இருந்த காலகட்டத்தில் தன் கவனத்திற்கு கொண்டுவராமல் பள்ளியின் தலைமையாசிரியர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து தகவல்கள் வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

1. Complete proposal received or submitted for his appointment as Head-Master _karnataka Sangha and appointment letter issued to him in this connection.
2. other candidate resume copy and interview report given to the department for his selection as HM along with selection criteria.
3. School permission License Copy issued by the Department.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (03.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் மனுதாரர் சென்னை தி. நகரிலுள்ள கர்நாடக சங்கத்தின் உறுப்பினர் என்றும், அவர் இருந்த காலகட்டத்தில் தன் கவனத்திற்கு கொண்டுவராமல் பள்ளியின் தலைமையாசிரியர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை குறித்து தகவல்கள் வேண்டுமென்றும், பொதுஅதிகார அமைப்பினால் தனக்கு உரிய தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

5. எனவே, பொதுஅதிகார அமைப்பிற்கு மனுதாரரின் 6(1) மனு நகல் இவ்வாணையுடன் இணைத்து அனுப்பப்படுகிறது அம்மனுவிற்கான உரிய தகவல்களை ஒரு வாரக்காலத்திற்குள் மனுதாரருக்கு வழங்க பொதுத்தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.

மனுதாரருக்கு உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை எனில் இவ்வாணையத்தின் 9499933592 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஓம்/-/சு.முத்துராஜ்

மாநில தகவல் ஆணையர்

/ஆணையத்தின் ஆணைப்படி/

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1044/D/2020

பொது அதிகார அமைப்பு:-

பொதுத்தகவல் அலுவலர்/
தலைமை ஆசிரியர்,
கர்நாடக சங்க மேல்நிலைப்பள்ளி,
தி.நகர். சென்னை-17.

மனுதாரர்:-

திரு. பி. எம். ரவீந்திரராவ்,
எண்.11 & 12, ஜஸ்வந்த் நகர்,
முகப்பேர் மேற்கு,
சென்னை-37.